

1.1 அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியின் (“வங்கி”) 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று, விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொறுப்புக்கள் உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2018 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன.

வங்கியின் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் மற்றும் அதன் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, வங்கி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது வங்கியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

வங்கியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் வங்கியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு வங்கி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு வங்கிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள்

கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- வங்கியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- வங்கியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் வங்கி இணங்கியிருந்ததா என்பதும்,
- வங்கி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வங்கியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்

ரூபா 1,989,693 கூட்டுத்தொகையான ஐந்து பெறவேண்டிய கணக்குகள் மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மாற்றமின்றி தொடர்ந்தும் காணப்படுகின்றது. நீண்டகாலமாக நிலுவையாகக் காணப்படும் மீதிகளுக்கான காரணங்கள் கணக்காய்விற்கு விளக்கமளிக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவ கருத்துரை

கருத்தில் கொள்ளப்பட்டது

பரிந்துரை

நீண்டகால நிலுவையாகவுள்ள மீதிகளினை தீர்ப்பனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1.5.2 செலுத்த வேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்

(i) 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் ஏனைய செலுத்த வேண்டியவைகளின் கீழ் வெளிப்படுத்தப்பட்ட முறையே ரூபா 6,821,041 மற்றும் ரூபா 41,104,200 தொகையான நீண்டகாலம் நிலுவையாகக் காணப்படும் தொங்கல் கணக்கு மற்றும் செலுத்த வேண்டிய கணக்கு மீதிகளினை தெளிவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ii) ரூபா 768,028 கூட்டுத்தொகையான வழமைக்கு மாறான வரவு மீதிகள் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்து செலுத்த வேண்டி கணக்குகளின் கீழ் இனங்காணப்பட்டன.

(iii) பிழை சரிப்படுத்தல் சேமிப்பு கணக்கு மற்றும் நீண்ட சேமிப்புக்கான கட்டுப்பாட்டுக் கணக்கில் தொடர்புடைய வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் பதிவு செய்யப்பட்ட முறையே ரூபா 1,975,556 மற்றும் ரூபா 1,438,493 தொகையான கடன் மீதிகளினை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவ கருத்துரை

ஓப்புக் கொள்ளப்பட்டது. முடிவுபெறாத சட்ட வழக்குகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ரூபா 37,032,798 தொகையான நிகழ்த்தக்கவைக்கான ஏற்பாடு, ஏனைய செலுத்தவேண்டிய மீதியில் உள்ளடக்கப் பட்டுள்ளது

கருத்தில் கொள்ளப்பட்டது.

ஓப்புக் கொள்ளப்பட்டது. நிலுவையாகவுள்ள மீதிகள் தொடர்புடைய வாடிக்கையாளர் களின் சேமிப்புக் கணக்குகளுக்கு மாற்றஞ் செய்யப்பட்டிருக்க வில்லை.

பரிந்துரை

நீண்டகால நிலுவையாகவுள்ள செலுத்த வேண்டிய மீதிகளினை தீர்ப்பனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

செலுத்த வேண்டிய கணக்குகளில் காணப்படும் வரவு மீதிகளினை தீர்ப்பனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பிழை சரிப்படுத்தல் சேமிப்பு கணக்கு மீதி மற்றும் நீண்ட சேமிப்புக்கான கட்டுப்பாட்டுக் கணக்குகளை தொடர்புபட்ட வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

1.5.3 முற்பணங்கள்

கணக்காய்வு விடயம்

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

(i) ஆறு சமுதாய அடிப்படையிலான அமைப்புக்களிடமிருந்து அறவிடக்கூடிய ரூபா 99,992,620 நீண்ட நிலுவையான மீதி 2015 இலிருந்து அறவிடப்பட்டிருக்கவில்லை. அந்தக் கடன் பெறுநர் அந்தக் கடன் மீதிகளுக்கு எதிராக எவ்வித பாதுகாப்பினையும் வழங்கியிருக்கவில்லை. ஆகையினால், அறவிடுகை ஐயத்திற்குரியதாகக் காணப்படுகின்றது.

கருத்தில் கொள்ளப்பட்டது.

தொடர்புடைய வாடிக்கையாளர்களிடமிருந்து நீண்டகால கடன் மீதிகளின் அறவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

(ii) “நபர்கள் ஆதனம், தொழிந்துறை அதிகாரசபைகளின் புனரமைப்பு (Reppia)” இன் கடன் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட ரூபா 55,313,218 தொகையான மொத்தக் கடன் நிலுவைகளில், ரூபா 49,909,789 தொகையொன்று அல்லது 90 சதவீதம் 2018 திசம்பர் 31 இல் உள்ளவாறு செயற்பாடற்றவைகளாக அறிக்கையிடப்பட்டன.

கருத்தில் கொள்ளப்பட்டது.

“Reppia” வகையின் கீழ் அளிக்கப்பட்ட செயற்பாடற்ற கடன்களின் அறவிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

(iii) மீள்பட்டியல்படுத்தப்பட்ட கடன்களுக்கான பதிவுகளின் பதிவதற்கு வங்கியின் முறைமை ஆதரவளிக்காததிலிருந்து, ரூபா 3,393,428 கூட்டுத்தொகையான 05 மீள்பட்டியல்படுத்தப்பட்ட காசு பெறுவனவுகள் “செலுத்துகை மீதான முடிவுறுத்தல் - எவ்வ” என அழைக்கப்பட்ட கணக்கிற்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, பொதுப் பேரேட்டிலுள்ள வாடிக்கையாளர் கடன் கணக்குகள், வாடிக்கையாளர்களிடமிருந்தான உள்ளபடியான நிலுவைத் தொகையினை பிரதிபலித்திருக்கவில்லை.

கருத்தில் கொள்ளப்பட்டது.

வங்கி முறைமை கணக்கீட்டு பதிவுகளின் சரியான பதிவுகளுக்காக உதவியளிக்கின்றது என்பதை உறுதிப்படுத்தல்.

| | | | |
|------|---|--------------------------|--|
| (iv) | 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான பொதுப்பேரேடு மற்றும் பிரயோக முறைமைக்கிடையே கடன்கள் மற்றும் குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு மீதிகள் தொடர்பில் முறையே ரூபா 1,799,167 மற்றும் ரூபா 740,491 வித்தியாசமொன்று அவதானிக்கப்பட்டது. | கருத்தில் கொள்ளப்பட்டது. | முறைமையினால் உருவாக்கப்பட்ட மீதிகளுடன் பொதுப் பேரேட்டு மீதிகள் இனங்காணப்படுவதை உறுதிப்படுத்தல். |
| (v) | 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஆறு கடன் வகைகளில் ரூபா 698,010 கூட்டுத்தொகையான அசாதாரண கடன் மீதிகள் அவதானிக்கப்பட்டது. | கருத்தில் கொள்ளப்பட்டது. | தொடர்புடைய கடன் கணக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ள அசாதாரண கடன் மீதிகளின் நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல். |
| (vi) | 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ரூபா 900,229 கூட்டுத்தொகையான ஆறு வாடகை நிலுவை கடன் கணக்குகளில் தொடர்ந்தும் நீண்டகால நிலுவை மீதிகளைக் காணப்படுவற்றை தீர்ப்பளவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. | கருத்தில் கொள்ளப்பட்டது. | தொடர்புடைய வாடகை கடன் நிலுவைக் கணக்குகளில் மீதி கீழ்க்கொண்டு வரப்பட்டுள்ள நீண்டகால நிலுவையினை தீர்ப்பளவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல். |

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவு ரூபா 351,266,136 தொகையான இலாபமொன்றாகக் காணப்பட்டதுடன் தொடர்புடைய முன்னைய ஆண்டில் இலாபம் ரூபா 604,369,273 தொகையாகக் காணப்பட்டது. ஆகையினால் நிதி விளைவில் ரூபா 253,103,137 தொகையான அல்லது 42 சதவீத பற்றாக்குறையொன்று அவதானிக்கப்பட்டது. ஏனைய தொழிற்பாட்டு வருமானம் குறைவடைந்தமை, உயர் தனிநபர் மற்றும் ஏனைய செலவினம் ஏற்பட்டமை மற்றும் வீஏரீ, என்பீரீ மற்றும் வருமான வரிச் செலவினம் அதிகரித்தமை என்பன பற்றாக்குறைக்கான காரணங்களாகக் காணப்பட்டன.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

- (i) வங்கியின் வட்டிச் செலவினம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபா 49 மில்லியன் அல்லது 34 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. முதிர்வு காரணமாக பிஎஸ்டிபீ இற்கு விநியோகிக்கப்பட்ட தொகுதிக் கடன்கள் மீதான வட்டிச் செலவினம் பெருகாதிருந்தமை குறைப்பதற்கு பிரதான காரணங்களாக தாக்கமளித்திருந்தது.

- (ii) ஆண்டின் போது வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட கடன் பதிவழிப்புக்கள் குறைவடைந்தமை மற்றும் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் விற்பனை மீது ஆதாயம் காணப்படாமை காரணமாக ஏனைய செயற்பாட்டு வருமானம் கூட ரூபா 30 மில்லியன் அல்லது 62 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது.
- (iii) முன்மொழியப்பட்ட கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் சம்பளங்கள் மற்றும் மிகையூதியத்திற்கான ஏற்பாடு மேற்கொண்டமை காரணமாக வங்கியின் தனிநபர் செலவினங்கள் ரூபா 48 மில்லியன் அல்லது 40 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.
- (iv) வரி அபராதம் விதிக்கப்பட்டமை, கடன் மீள்செலுத்துகை வரி செலுத்தியமை மற்றும் பிடி இழுவை இயந்திரங்களின் விற்பனை தொடர்பில் நட்டம் ஏற்பட்டமை போன்றவை காரணமாக ஏனைய செலவினங்கள் ரூபா 65 மில்லியன் அல்லது 70 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.
- (v) அதிகரிக்கப்பட்ட தனிநபர் கிரயத்தின் அடிப்படையில் மொத்த பெறுமதி சேர்க்கை ரூபா 26 மில்லியன் அல்லது 25 சதவீதத்தினால் நிதிச் சேவைகள் மீதான வரி அதிகரித்திருந்தது.
- (vi) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் வருமான வரி விதிப்புக் காரணமாக வருமானவரிச் செலவு கூட ரூபா 137 மில்லியன் அல்லது 100 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

2.3 விகிதப் பகுப்பாய்வு

துறைசார் விகிதங்களுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டிற்கான வங்கியின் சில முக்கிய கணக்கீட்டு விகிதங்கள் தொடர்பில் பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) 2018 இல் பிரதானமாக தாழ்ந்த இலாபத்தன்மை காரணமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 திசம்பர் 31 இல் உள்ளவாறு உரிமை மூலதன மீதான திரும்பல் (ஆர்ஓஈ) மற்றும் சொத்துக்கள் மீதான திரும்பல் (ஆர்ஓஏ) என்பன முறையே 6.52 சதவீதம் மற்றும் 5.22 சதவீதம் வரை குறைவடைந்திருந்தது.
- (ii) 3.2 சதவீத உரிமம் பெற்ற விசேட வங்கிகளுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டிற்கு 11 சதவீத உயர் தேறிய வட்டி எல்லை அவதானிக்கப்பட்டது.
- (iii) 2018 திசம்பர் 31 இல் உள்ளவாறு வங்கியின் மொத்த மூலதனப் போதுமை விகிதம் 90 சதவீதமாக அறிக்கையிடப்பட்டதுடன் அது 12.5 சதவீத அதிகிழிந்த நியதிச்சட்ட தேவைப்பட்டினை விட அதி உயர்ந்ததாக காணப்பட்டது.
- (iv) 2018 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளவாறான பிரமுக சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியின் (பிஎஸ்ஐபீ) செயற்பாடற்ற கடன்களின் உள்ளடக்காத மொத்தச் செயற்பாடற்ற முற்பண விகிதம் 11 சதவீதமாகக் காணப்பட்டதுடன் அது 4.8 சதவீதமாகக் காணப்பட்ட உரிமம்பெற்ற விசேட வங்கியின் சராசரி விகிதத்தினை விட உயர்வாகக் காணப்படுகின்றது. நபர்கள், ஆதனங்கள் மற்றும் கைத்தொழில்துறை அதிகாரசபை (RAPPIA - 90%) வகையின் மற்றும் தனிப்பட்ட மற்றும் பெருநிறுவன கடன் (25%) வகையின் செயற்பாடற்ற கடன்கள் அதிகரித்தமை என்பிஎல் விகித அதிகரிப்புக்கு பிரதான காரணமாகக் காணப்பட்டது. எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளவாறான பிஎஸ்ஐபீ செயற்பாடற்ற கடன்கள் உள்ளடங்கலாக மொத்த செயற்பாடற்ற முற்பண விகிதம் 36 சதவீதமாகக் காணப்பட்டது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்தவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு விடயம்

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

(i) மீள்கொள்வனவு (repo), நிலையான வைப்புக்கள், தொகுதிக் கடன்கள் மற்றும் உரிமை மூலதனக் கருவிகள் போன்ற பல்வேறுபட்ட முதலீடுகளில் வங்கி அதன் மொத்தச் சொத்துக்களில் கிட்டத்தட்ட 66 சதவீதத்தினைப் பேணியிருந்ததுடன் நிதிசார் உதவி சேவைகளின் ஏற்பாடுகளினூடாக உற்பத்தியின் வாய்ந்த சுய வேலைவாய்ப்பு நுண் வணிக முயற்சிகள் மற்றும் கிராமிய வேலைவாய்ப்பு உள்ளடங்கலாக பரந்துபட்ட செயற்பாடுகளினூடாக நிறைவேறான வருமானத்தை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பங்களினை இணங்கானல், அபிவிருத்தி செய்தல், மேம்படுத்தல், வினையூக்கப்படுத்தல் மற்றும் உதவியளித்தல் மற்றும் ஏழைகளுக்கான உயர்தரமானதொரு வாழ்க்கையினை அளித்தல் ஆகிய வங்கியின் பிரதான நோக்கத்திற்கு எதிராக காணப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் 26 சதவீதமாகக் காணப்படுகின்றது.

கருத்தில் கொள்ளப்பட்டது.

வங்கியின் பிரதான நோக்கங்கள் தொடர்பில் அதிக கவனஞ் செலுத்தப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டும்.

(ii) 2017 திசம்பர் 31 இல் உள்ளவாறான பிரமுக சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியின் ரூபா 1,035,391,453 தொகையான செயற்பாடற்ற நிலுவையாகவுள்ள கடனில், மீளாய்வாண்டின் போது ரூபா 15,289,016 தொகையொன்றை அல்லது 2 சதவீதத்தை மாத்திரம் அறவிடுவதற்கு வங்கிக்கு இயலுமாகக் காணப்பட்டது.

கருத்தில் கொள்ளப்பட்டது.

பிஎஸ்டீ வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவையாகவுள்ள கடன் மீதிகளினை அறவிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளினை எடுக்க வேண்டும்.

(iii) 2014 தொடக்கம் 2018 வரை வங்கி அதன் சொத்து தளத்தின் 6

கருத்தில் கொள்ளப்பட்டது.

தொழிந்துறை வளர்ச்சி விகிதத்தின்

சதவீத வளர்ச்சியொன்றை பதிவு செய்திருந்ததுடன் அது அதே காலப்பகுதிக்கான விசேட உரிமம் பெற்ற வங்கித்துறையின் 31 சதவீத வளர்ச்சி வீதத்தினை விட தாழ்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது.

பிரகாரம் வங்கியின் சொத்து தளத்தின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

(iv) உரிமம் பெற்ற விசேட வங்கிகளின் மொத்த வைப்புத் தளம் மற்றும் மொத்த சொத்துக்கள் தளத்தின் பிரகாரம் வங்கியின் சந்தைப் பங்கு 2014 இலிருந்து 2018 வரை முறையே 0.071 சதவீதம் மற்றும் 0.15 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது.

கருத்தில் கொள்ளப்பட்டது.

வங்கியின் வைப்புத்தளம் மற்றும் சொத்து தளத்தினை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

(v) வங்கியின் மொத்தக் கடன் கலவையில் ரூபா 1,319 மில்லியன் தொகையொன்று அல்லது 33.3 சதவீதம் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நுண்நிதி கடன்களினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. நுண் நிதியில் கடன்களின் மொத்த நிலுவையாகவுள்ள தொகையில், ரூபா 568 மில்லியன் தொகையொன்று அல்லது 43 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கடன்கள் ஆறு சமுதாய அடிப்படையிலான அமைப்புக்களுக்கு அளிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு அமைப்புக்களினதும் நிலுவையாகவுள்ள மீதி ரூபா 50 மில்லியனை மிகைத்திருந்தது. நிலுவையாகவுள்ள கடன் மீதிகளில் 13 சதவீதம் தொடக்கம் 45 சதவீதம் வரை மாத்திரம் வழங்கப்பட்ட பாதுகாப்புக்கள் மேலுரை செய்திருந்தமை மேலும் அவதானிக்கப்பட்டது. மற்றுமொரு 10 சமுதாய அடிப்படையிலான அமைப்புக்களின் மொத்த நிலுவையாகவுள்ள கடன் மீதி

கருத்தில் கொள்ளப்பட்டது.

நுண் நிதி கடன்களினை அளிக்கும் போது சில சமுதாய அடிப்படையிலான நிறுவனங்களிடம் தங்கியிருப்பதனை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளினை எடுக்க வேண்டும்.

2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நுண் நிதி கடன் மீதியில் 28 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதுடன் ஒவ்வொரு அமைப்புக்களினதும் தனிப்பட்ட கடன் மீதி வங்கிக்கு கருத்திற்கொள்ளத்தக்க இடரினைக் கொண்டுவரக்கூடிய ரூபா 20 மில்லியன் தொடக்கம் ரூபா 50 மில்லியனுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது.

3.2 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு விடயம்

மீளாய்வாண்டிற்கான வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 183 ஆகக் காணப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளவாறு 109 ஊழியர்களினை வங்கி ஈடுபடுத்தியிருந்தது. அதற்கமைய, 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 74 வெற்றிடங்கள் தொடர்ந்தும் காணப்பட்டது. நிறைவேற்று மட்ட பதவிகளில் 28 அல்லது 15 சதவீதம் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறு தொடர்ந்தும் வெற்றிமாகக் காணப்பட்டமை மேலும் அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவ கருத்துரை

கருத்தில் கொள்ளப்பட்டது.

பரிந்துரை

தொடர்புடைய அங்கீகாரத்தினைப் பெற்ற பின்னர் வெற்றிடங்களினை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.